



## வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை TNPSC தொகுதி II A முதன்மைத் தேர்வு - பாடம் II

தேர்வு : TNPSC தொகுதி II A முதன்மைத் தேர்வு  
பாடம் : மனத்திறன் மற்றும் காரணமறிதல்  
தலைப்பு : வார்த்தை உருவாக்கம்

பாட அட்டவணை

வார்த்தை உருவாக்கம்

.....	2
வகைகள்.....	2
பல்வகை வினாக்கள்.....	3
பயிற்சி வினாக்கள்.....	11
விடைகள்.....	12

### © Copyright

The Department of Employment and Training has prepared the Competitive Exams study material in the form of e-content for the benefit of Competitive Exam aspirants and it is being uploaded in this Virtual Learning Portal. This e-content study material is the sole property of the Department of Employment and Training. No one (either an individual or an institution) is allowed to copy or reproduce the matter in any form. The trespassers will be prosecuted under the Indian Copyright Act. It is a cost-free service provided to the job seekers who are preparing for the Competitive Exams.

Director,  
Department of Employment and Training.

## வார்த்தை உருவாக்கம்

### வார்த்தை உருவாக்கம்:

வார்த்தை உருவாக்கம் காரணமறிதலில் இன்றியமையாத பகுதியாகும், ஏனெனில் இது எழுத்துக்களின் தொகுப்பைப் புரிந்துகொள்ள உங்கள் மொழியியல் மற்றும் அறிவாற்றல் திறன்களை சோதிக்கிறது. இந்த வகை கேள்வியில், கொடுக்கப்பட்ட வார்த்தை அல்லது எழுத்துக்களின் தொகுப்பிலிருந்து எழுத்துக்களைப் பயன்படுத்தி சரியான வார்த்தையை உருவாக்க வேண்டும்.

### வகைகள்:

1. கொடுக்கப்பட்ட வாக்கியத்திலிருந்து வார்த்தை உருவாக்கம்:

#### எடுத்துக்காட்டு:

உங்களுக்கு "COMPUTER" என்ற சொல்லிலிருந்து பெறப்படும் வார்த்தை எது?

- a) RACE
- b) TELL
- c) COURT
- d) METER



#### விளக்கம்:

கொடுக்கப்பட்ட "COMPUTER" என்ற வார்த்தையிலிருந்து, நாம் "M," "E," "T," "E," மற்றும் "R" எழுத்துக்களைப் பயன்படுத்தி "METER" என்ற வார்த்தையை உருவாக்கலாம்.

2. எழுத்துக்களை மாற்றியமைத்து வார்த்தை உருவாக்கம்:

#### எடுத்துக்காட்டு:

"PREGO" என்ற அர்த்தமற்ற சொல் கொடுக்கப்பட்டால், அதில் உள்ள எழுத்துக்களை மாற்றியமைத்து அர்த்தமுள்ள சொல்லை உருவாக்க வேண்டும்.

#### விளக்கம்:

இந்த எழுத்துக்களில் இருந்து "GROPE" என்ற வார்த்தையை உருவாக்கலாம். இந்த வகையான கேள்வியானது, அர்த்தமுள்ள வார்த்தையை உருவாக்க, கொடுக்கப்பட்ட எழுத்துக்களை மறுவரிசைப்படுத்துவதற்கான உங்கள் திறனைச் சோதிக்கிறது.

3. குறிப்பிட்ட எழுத்துக்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வார்த்தைகளை உருவாக்குதல்:

**எடுத்துக்காட்டு:**

“DEVELOPMENT” என்ற வார்த்தையிலிருந்து அதன் எழுத்துக்களைப் பயன்படுத்தி புதிய வார்த்தையை உருவாக்க வேண்டும்.

**விளக்கம்:**

“DEVELOPMENT” என்பதிலிருந்து "V," "O," "T" மற்றும் "E" என்ற எழுத்துக்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் "VOTE" என்ற வார்த்தையை நீங்கள் உருவாக்கலாம்.

**பல்வகை வினாக்கள்:**

1. MEAL என்ற வார்த்தையிலிருந்து எத்தனை அர்த்தமுள்ள வார்த்தைகளை உருவாக்க இயலும்?

- a. 2
- b. 3
- c. 4
- d. 5

**விடை:** b.3

**விளக்கம்:**

MEAL, LAME, MALE போன்ற 3 வார்த்தைகளை உருவாக்க இயலும்.

2. கொடுக்கப்பட்ட வார்த்தையின் முதல், மூன்றாவது, நான்காவது, ஏழாவது மற்றும் எட்டாவது எழுத்துக்களிலிருந்து பின்வரும் அர்த்தமுள்ள எந்த ஐந்து எழுத்து ஆங்கில வார்த்தையை உருவாக்கலாம்?

ACCURATE

- a. AURAT
- b. ACUTE
- c. ACURE
- d. ACRTE

**விடை:** a. ACUTE

**விளக்கம்:**

கொடுக்கப்பட்ட வார்த்தை: ACCURATE

முதல் எழுத்து - A



மூன்றாம் எழுத்து - C

நான்காம் எழுத்து - U

ஏழாம் எழுத்து - T

எட்டாவது எழுத்து - E

பொருள்:

ACUTE - “கடுமையான அல்லது தீவிரமான”

3. பின்வரும் வார்த்தையில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு எந்த வார்த்தையை உருவாக்க இயலாது?


AGRICULTURE

- a. GREAT
- b. CURE
- c. GATE
- d. GREED

விடை: d. GREED

விளக்கம்:

GREED - இதில் இரண்டு E உள்ளது. ஆனால் கொடுக்கப்பட்ட வார்த்தையில் ஒரு E மட்டுமே உள்ளது.



4. பின்வரும் வார்த்தையில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு எந்த வார்த்தையை உருவாக்க இயலும்?

DISTRIBUTORS

- a. Orator
- b. Tutor
- c. Road
- d. Buster

விடை: b. Tutor

விளக்கம்:

Tutor என்ற வார்த்தையை மட்டுமே உருவாக்க இயலும்.

Orator - o ஒரு முறை மட்டுமே வந்துள்ளது மற்றும் a கொடுக்கவில்லை

Road- a கொடுக்கவில்லை

Buster - e கொடுக்கவில்லை


5. 'PARENTHESIS' என்ற வார்த்தையின் 3வது, 6வது, 9வது மற்றும் 10வது எழுத்துக்களைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தையும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி ஒரே ஒரு அர்த்தமுள்ள வார்த்தையை மட்டும் உருவாக்க முடிந்தால், அவ்வார்த்தையின் கடைசி எழுத்தைக் கண்டறியவும். அப்படி எந்த வார்த்தையும் உருவாக்கப்படாவிட்டால், உங்கள் பதில் 'X' என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை உருவாக்க முடிந்தால், உங்கள் பதில் Y என்றும் குறிக்கப்பட வேண்டும்.

- a. X
- b. Y
- c. R
- d. S

விடை: c.R

விளக்கம்:

P A R E N T H E S I S  
3rd 6th 9th 10th



'PARENTHESIS' என்ற வார்த்தையின் 3வது, 6வது, 9வது மற்றும் 10வது எழுத்துக்கள் முறையே R, T, S மற்றும் I ஆகும். எனில் அந்த அர்த்தமுள்ள வார்த்தை STIR ஆகும். அதன் இறுதி எழுத்து R.

6. A, R, T, Y மற்றும் D என்ற எழுத்துக்களை மறுசீரமைத்து ஒரு அர்த்தமுள்ள வார்த்தையை உருவாக்கி, அவ்வார்த்தையின் எதிர் பொருள் தரக்கூடிய வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்.

Dirty

- a. Tardy
- b. Quick
- c. Slow

d. Yidrt

விடை: c. Quick

விளக்கம்:

கொடுக்கப்பட்ட வார்த்தையை மாற்றியமைத்து 'Tardy' என்ற வார்த்தை உருவாக்கப்படுகிறது. அதன் பொருள் 'Sluggish' என்பதாகும். மேலும் அதன் எதிர்ச்சொல் 'Quick' ஆகும்.

7. பின்வரும் வார்த்தைகளின் இறுதியில் எந்த எழுத்தை சேர்த்தால் முழுமையான ஆங்கில வார்த்தை கிடைக்கும்?

LEN, SAN, WOR, SEE



- a. D
- b. K
- c. T
- d. S

விடை: a.D

விளக்கம்:

LEN + D = LEND

SAN + D = SAND

WOR + D = WORD

SEE + D = SEED

8. பின்வரும் வார்த்தைகளின் தொடக்கத்தில் எந்த எழுத்தை சேர்த்தால் முழுமையான ஆங்கில வார்த்தை கிடைக்கும்?

TILL, TABLE, PILE, TAB, PRING

- a. A
- b. U
- c. E
- d. S

விடை: d. S

விளக்கம்:

Till - Still

Table - Stable

Pile - Spile

Tab - Stab

Pring - Spring

9. கீழுள்ள வார்த்தையின் எழுத்துக்களைக் கொண்டு எந்த வார்த்தையை உருவாக்க இயலாது?

AMBASSADOR

- a. ROAD
- b. RACE
- c. BASS

d. BOARD

விடை: b. RACE

விளக்கம்:

Race என்ற வார்த்தையை உருவாக்க இயலாது. ஏனெனில், E என்ற எழுத்து இடம்பெறவில்லை.

10. கீழுள்ள வார்த்தையின் எழுத்துக்களைக் கொண்டு எந்த வார்த்தையை உருவாக்க இயலும்?

DEMOCRACY

a. MARCY

b. SECRECY

c. MICRO

d. DEMON

விடை: a. MARCY

விளக்கம்:

MARCY - இதில் அனைத்து எழுத்துக்களும் மேலுள்ள வார்த்தையில் இடம் பெற்றுள்ளன.

பயிற்சி வினாக்கள்:

1. A R T E C என்ற எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்படும் அர்த்தமுள்ள வார்த்தை என்ன?

a. 32154



- b. 32145
- c. 31245
- d. 31254

2. "MONSOON" என்ற சொல்லின் 2வது, 3வது, 4வது எழுத்தைப் பயன்படுத்தி எத்தனை அர்த்தமுள்ள வார்த்தைகளை உருவாக்க முடியும்?

- a. 1
- b. 2
- c. 3
- d. 4



3. கீழுள்ள வார்த்தையின் எழுத்துக்களைக் கொண்டு எந்த வார்த்தையை உருவாக்க இயலாது?

SCALDING

- a. Align
- b. Snail
- c. Dices
- d. clang

4. பின்வரும் வார்த்தைகளின் இறுதியில் எந்த எழுத்தை சேர்த்தால் முழுமையான ஆங்கில வார்த்தை கிடைக்கும்?

PAR, MAR, CAR

- a. E
- b. S
- c. A
- d. T

5. 'INTERPRETATION' என்ற வார்த்தையிலிருந்து 1, 4, 7 மற்றும் 11வது எழுத்துக்களைக் கொண்டு அர்த்தமுள்ள வார்த்தையை உருவாக்க முடியுமானால், அவ்வார்த்தையின் மூன்றாவது எழுத்து என்னவாக இருக்கும்? ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை உருவாக்க முடிந்தால், அதற்கு 'M' ஐக் கொடுக்கவும், அத்தகைய வார்த்தைகளை உருவாக்க முடியாவிட்டால், பதில் 'X' ஐக் கொடுக்கவும்.



- a. N
- b. M
- c. Y
- d. X

**விடைகள்:**

வினா எண்	1	2	3	4	5
விடைகள்	a	a	c	d	b

- a. முடிவு மற்றும் பின்னொட்டரவில்லை

விடைகள்:

வினா எண்	1	2	3	4	5
விடைகள்	c	c	a	c	d

